

ഉള്ളടക്കം അനുസരിച്ച്

✉ தொடர்புட்டல் நிலைக்களம், இல.30, சனாதிப்பி மாவட்டதை, கொழும்பு 01, இலங்கை
📞 +94 11 2477424 / +94 11 2477423 📎 +94 11 2346257
✉ @ communications@cbsl.lk / dcommunications@cbsl.lk 🌐 www.cbsl.gov.lk



**ශ්‍රී ලංකා මහ බැංකුව
இலங்கை மத்திய வங்கி
CENTRAL BANK OF SRI LANKA**

வெளியிடுபவர் பொருளாதார அரசுக்கித் தினைக்களம்

திகதி 2022.04.08

நாணயக் கொள்கை மீளாய்வு: இல. 03 - 2022 ஏப்பிற்கும்

பொருளாதாரத்தினை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை கணிசமானளவு இறுக்கமடையச் செய்கின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022 ஏப்பிற்கு 08ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பவற்றினை 2022 ஏப்பிற்கு 08 வியாபார முடிவிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் 700 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 13.50 சதவீதத்திற்கும் மற்றும் 14.50 சதவீதத்திற்கும் அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது. கூட்டுக் கேள்வி கட்டியெழுப்பபடுதல், உள்நாட்டு நிரம்பல் இடையூருகள், செலாவணி வீத தேய்மானம் மற்றும் உலகளாவிய ரீதியில் பண்டங்களின் உயர்வடைந்த விலைகள் போன்றவற்றினால் உள்நாட்டில் எதிர்வரும் காலத்தில் பணவீக்க அழுத்தங்கள் மேலும் கடுமையடையக் கூடுமென்பதனைக் கரிசனையில் கொண்டு நாணயச் சபையானது பொருளாதாரத்தில் மேலதிகக் கேள்வித் தூண்டல் பணவீக்க அழுத்தங்கள் கட்டியெழுப்பபடுவதனை இல்லாதொழிப்பதற்கும் மோசமான பணவீக்க எதிர்பார்ப்புக்கள் உயர்வடைவதனை முன்கூட்டியே தடுப்பதற்கும் செலவாணி வீதத்தினை உறுதிப்படுத்துவதற்குத் தேவைப்படும் உத்வேகத்தினை வழங்குவதற்கும் வட்டி வீதக் கட்டமைப்பில் அவதானிக்கப்பட்ட ஒழுங்கீனங்களினைத் திருத்தியமைப்பதற்கும் கணிசமான கொள்கைப் பதிலிறுப்பு இன்றியமையாததென்னிடும் கருத்தினைக் கொண்டுள்ளது.

வெளிநாட்டுத் துறை தொடர்ந்தும் அதிகரித்த அளவிலான சவால்களை எதிர்நோக்குகின்றது

தொடர்ச்சியாக பல மாதங்களாக ஏற்றுமதித் துறையிலிருந்தான வருவாய்கள் தொடர்ந்தும் உத்வேகம் ஒன்றினைக்காட்டி ஐ.அ.டோலர் ஒரு பில்லியனை விண்கியிருக்கின்ற போதும், இறக்குமதிகள் மீதான உயர்ந்த மட்ட செலவினங்கள் வர்த்தகப் பற்றாக்குறை தொடர்ந்தும் விரிவடைவதற்கு வழிவகுத்திருக்கின்றன. சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் உறுதியான மீட்சியென்றைக் காட்டிய போதும் தற்போதைய புவிசார் அரசியல் பதற்றங்கள் அதேபோன்று உள்ளாட்டு பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மை என்பன, வலு மற்றும் சக்தி பற்றாக்குறை மற்றும் வழங்கல்பக்கத் தடங்கல்கள் என்பனவற்றுடன் சேர்ந்து இம்மீட்சி மீது ஓரளவு சுமையினை ஏற்படுத்தியிருக்கின்றன. தொழிலாளர் பணவனுப்பல்கள் செலாவணி வீதத்திற்குச் செய்யப்பட்ட சீராக்கம் மற்றும் தொழிலாளர் புலம்பெயர்வுகளில் காணப்பட்ட தொடர்ச்சியான அதிகரிப்பு என்பனவற்றினைத் தொடர்ந்து மீட்சியடைவதற்கான அறிகுறிகளைக் காட்டின. செலாவணி வீதத்தினைத் தீர்மானிப்பதில் பெருமளவு சந்தைசார்ந்த தன்மைகள் காணப்பட்டதன் காரணமாக 2022இன் இதுவரையான காலப்பகுதியில் (2022 ஏப்பிழல் 08) ரூபா, ஐ.அ.டோலருக்கெதிராக 33.0 சதவீதம் கொண்ட தேய்வொன்றினைப் பதிவுசெய்தது. 2022 மாச்ச இறுதியிலுள்ளவாறு மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டோலர் 1.9 பில்லியனாக மதிப்பிடப்பட்டது. இருப்பினும்கூட, வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களில் காணப்பட்ட மெதுவான செயலாற்றுத்திற்கு மத்தியில் செலாவணி வீதம் கடுமையாகத் தேய்வடைந்தமையானது சில கொள்கை நடவடிக்கைகளை கேவைப்படுத்தியது.

நிரம்பல் பக்கக் காரணிகள் மற்றும் கூட்டுக் கேள்வியின் அழுத்தங்கள் அதிகரிக்கின்றமை ஆகிய இரண்டினதும் காரணமாக பணவீக்கம் உயர்ந்து செல்கிறது

வழங்கல் பக்க இடையூறுகளின் தூண்டுதல்களினால் முதன்மைப் பணவீக்கம் தொடர்ந்தும் விரைவடைகின்ற வேளையில் பொருளாதாரத்தில் காணப்படும் அடிப்படையான கேள்வி அழுத்தங்கள் மையப் பணவீக்கத்தில் காணப்படும் தொடர்ச்சியான விரைவினால் எடுத்துக்காட்டப்பட்டவாறு தொடர்ந்தும் அப்படியே காணப்பட்டது. இலங்கை ரூபாவின் தேய்வின் காரணமாக விலைகளில் ஏற்படக்கூடிய உயர்வின் தாக்கத்திற்குப் புறம்பாக, உலகளாவிய பண்டங்களின் உயர்வடைந்த விலைகள் மற்றும் உள்ளாட்டு விலைகள் மீதான அவற்றின் நேரடி மற்றும் இரண்டாந்தரச் சுற்றுத் தாக்கங்கள் என்பனவற்றின் தூண்டுதல் காரணமாக அன்மைய காலத்தில் பணவீக்க அழுத்தங்கள் தொடர்ந்தும் காணப்படக்கூடும் என்பதனை தோற்றும்பெற்றுவரும் அபிவிருத்திகள் எடுத்துக்காட்டுகின்றமையானது மத்திய வங்கி மேலும் முன்கூட்டிய செயற்பாடு சார்ந்த வழிமுறைகளை எடுப்பதைத் தேவைப்படுத்துகின்றது.

சந்தை வட்டி வீதங்கள் படிப்படியாக மேல்நோக்கிச் சீராக்கப்படுகின்றன

இதுவரை பின்பற்றப்பட்டிருந்த இறுக்கமான நாணயக் கொள்கை வழிமுறைகளுக்குப் பதிலிறுத்தும் விதத்தில் சந்தை வட்டி வீதங்கள் படிப்படியாக மேல்நோக்கிச் சீராக்கப்பட்டு வருகின்றன. எனினும், சுற்றோட்டத்திலுள்ள மிகையான நாணயத்திலிருந்து வங்கித்தொழில் முறைக்கு வைப்புக்களைக் கவர்ந்துகொள்வதற்காக வைப்பு வீதங்களில் செய்யப்பட்ட சீராக்கங்கள் இன்னமும் போதுமானதாகவில்லை. அரசாங்கத்தின் உயர்ந்த கடன்பாட்டுத் தேவைகளைக் கருத்திற்கொள்கையில், மற்றைய சந்தை வீதங்களுடன் ஒப்பிடுகையில் அரச பிணையங்கள் மீதான விலைவுகள் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரிக்கப்பட்டுமையானது சந்தை வட்டி வீத அமைப்பில் முரண்பாடுகளைத் தோற்றுவித்திருக்கிறது. வங்கித்தொழில் முறைமையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக விரிந்த பண நிரம்பலின் (M_{2b}) வளர்ச்சியில் மௌதுவான தன்மையொன்று அவதானிக்கப்பட்ட போதும் வங்கித்தொழில் முறைமையின் தேறிய உள்ளாட்டுச் சொத்துக்கள் கணிசமானளவிற்கு அதிகரித்தன.

உலகளாவிய மற்றும் உள்ளாட்டுத் துறைகள் இரண்டிலும் காணப்பட்ட மோசமான அபிவிருத்திகள் உள்ளாட்டுப் பொருளாதாரச் செயலாற்றத்திற்கு சவால்களைத் தோற்றுவித்திருக்கின்றன

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் தினைக்களத்தினால் வெளியிடப்பட்ட மொத்த உள்ளாட்டு உற்பத்தி மதிப்பீடுகளின்படி, இலங்கையின் பொருளாதாரம் 2021இன் இறுதிக் காலாண்டில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 1.8 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தது. இதன்படி, இலங்கையின் பொருளாதாரம் 2020இன் 3.6 சதவீதம் கொண்ட சுருக்கத்திலிருந்து மீட்சியடைந்து, 2021இல் 3.7 சதவீதம் கொண்ட வளர்ச்சியைப் பதிவுசெய்தது. 2022 இற்கான வளர்ச்சி வாய்ப்புக்கள் உலகளாவிய பக்கத்தில் வழங்கல் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறுகள் உள்ளாட்டுப் பக்கத்தில் உயர்வடைந்து செல்லும் பண்ட விலைகள் அதேபோன்று குறிப்பாக வலு மற்றும் சக்தி வழங்கலில் ஏற்பட்ட தடங்கல்கள் மற்றும் ஏனைய பற்றாக்குறைகளின் நியதிகளில் அன்மையில் ஏற்பட்ட மோசமான அபிவிருத்திகளினால் பாதிக்கப்பட்டன.

நாணய மற்றும் ஏனைய கொள்கை வழிமுறைகள் நாணய நிலைமைகளை மேலும் இருக்கமாக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளிநாட்டு அதிர்வகளின் கடுமையான தன்மை, உயர்வடைந்து செல்லும் பணவீக்க அழுத்தங்கள் மற்றும் பொருளாதாரத்தில் காணப்படும் தொடர்ச்சியான சமநிலையற்ற தன்மை என்பனவற்றினைப் பரிசீலனையில் கொண்ட நாணயச் சபை, ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் மீது தாக்கமொன்றினைக் கொண்டிருக்கும் ஏனைய முன்னெடுப்புக்களுடன் அனைத்தையுமள்ளடக்கிய கொள்கை வழிமுறைகளினைக் கொண்டிருப்பது அனைத்துத் துறைகளின் மீதான உறுதிப்பாட்டினைப் பாதுகாப்பதற்கும் பொருளாதாரத் தாக்கங்களினை எதிர்கொள்வதற்கும் அத்தியாவசியமானதென்ற கருத்தினைக் கொண்டிருந்தது. இதற்கமைய, உலகளாவிய மற்றும் உள்நாட்டு ரீதியான இரண்டினதும் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகளை மிகக் கவனமாக பரிசீலனையில் கொண்ட பின் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை 2022 ஏப்பிற்கு 08ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் என்பனவற்றினை 700 அடிப்படைப் புள்ளிகளினால் 2022 ஏப்பிற்கு 08ஆம் நாளன்று வியாபாரம் முடிவடைவதிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் முறையே 13.50 சதவீதத்திற்கும் 14.50 சதவீதத்திற்கும் அதிகரிப்பதற்குத் தீர்மானித்திருக்கின்றது. கொள்கைச் சீராக்கங்களை காத்திரமான விதத்தில் ஊடுகடத்துவதற்கு வசதியளிப்பதற்காக கொடுகடன் அட்டைகள், முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட தற்காலிக மேலதிகப் பற்றுக்கள் மற்றும் அடகு பிடித்தல் என்பனவற்றிற்கு ஏற்படைத்தான் கடன் வழங்கல் வட்டி வீதத்தின் மீது விதிக்கப்பட்ட உச்ச எல்லையை அகற்றுவதற்கு நாணயச் சபை தீர்மானித்திருக்கிறது. சபையானது விரைவான ஊடுகடத்தலினைத் தொடர்ந்து அத்தகைய கொள்கை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகள் நிதியத்தின் செலவினை உயர்வடையச் செய்து அதன் மூலம் பணம் மற்றும் கொடுகடனின் விரிவாக்கத்தினைக் கட்டுப்படுத்தி; சுற்றோட்டத்திலுள்ள மிகையான நாணயம் வங்கித்தொழில் முறைமைக்குத் திரும்புவதனை தாண்டி வட்டி வீத முரண்பாடுகளை ஒழித்து; செலாவணி வீதங்களின் மீதான அழுத்தத்தினைத் தளர்த்தி; பொருளாதாரத்தில் கேள்வி அழுத்தங்கள் கட்டியெழுப்பப்படுவதனைக் கட்டுப்படுத்தும் என்பதனைக் கவனித்தது. நிதியியல் நிறுவனங்கள் வைப்பாளர்களின் நன்மைக்காக அவற்றின் சாதனங்களின் குறிப்பாக, வைப்பு வீதங்களின் மீதான வட்டி வீதங்களை உயர்த்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டன. தற்போதைய நாணயக் கொள்கை நிலையுடன் இசைந்துசெல்கின்ற விதத்தில் மத்திய வங்கி அதன் திறைசேரி உண்டியல் உடமைகளைக் குறைப்பதற்கும் அதன் மூலம் நாணய கொள்கைத் தூண்டல்களை நிறுத்துவதற்கும் தற்பொழுது இடம்பெற்றுவரும் நிகழ்ச்சித்திட்டங்களைத் தொடர்வதற்கும் தற்போதைய நிகழ்ச்சித்திட்டங்களைத் தொடர்ந்தும் மேற்கொள்ளும்.

நாடு தற்பொழுது எதிர்நோக்கும் பேரண்டப் பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கு நீடித்துநிலைத்திருக்கக்கூடிய தீர்வொன்றினை வடிவமைப்பதற்காக மத்திய வங்கியும் அரசாங்கமும் பன்னாட்டு நாணய நிதியத்துடன் ஏற்கனவே நெருக்கமாகப் பணியாற்றுவதற்குத் தொடங்கிவிட்டன. பற்றாக்குறையினை நிதியிடுவதற்கான நிதியினைப் பெற்றுக்கொள்வதற்காக ஈடுபாடு கொண்ட தரப்பினர்களுடன் ஏற்கனவே பேச்கவார்த்தைகள் ஆரம்பமாகியிருக்கின்றன. நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கியினால் இதுவரைகாலமும் பின்பற்றப்பட்டுவந்த கொள்கை வழிமுறைகளும் அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் இனிமேல் எடுக்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற வழிமுறைகளும் விலைகளிலும் அதேபோன்று வெளிநாடு, நாணய முறை மற்றும் நிதியியல் துறைகளிலும் பெருமளவு உறுதிப்பாட்டினை மீண்டும் ஏற்படுத்தும் எனவும் அதேவேளை

முன்னோக்கிச் செல்லும் பொருளாதாரத்தின் மீது ஆர்வலர்களின் நம்பிக்கை மீண்டும் அடையப்படும் எனவும் திடமாக நம்புகிறது.

நாணயக்கொள்கை தீர்மானம்: கொள்கை வட்டி வீதங்கள் அதிகரித்துள்ளன மற்றும் நியதி ஒதுக்கு விகிதம் மாற்றமடையவில்லை

துணைநில் வைப்பு வசதி வீதம்	13.50%
துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம்	14.50%
வங்கி வீதம் (துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்துடன் தன்னியக்கமாக சீராக்கப்படுகிறது)	17.50%
நியதி ஒதுக்கு விகிதம்	4.00%

தகவல் குறிப்பு:

நாணயக் கொள்கை மீதான அடுத்த கிரமமான அறிக்கை 2022 மே 19இும் நாளன்று வெளியிடப்படும்.

இணைப்பு I

அட்டவணை 01: உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (தற்காலிகமானவை)

பொருளாதார நடவடிக்கைகள்	ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்									
	2020					2021				
	முதலம் காலங்டு	இரண்டாம் காலங்டு	மூன்றாம் காலங்டு	நால்காம் காலங்டு	வருநாடும்	முதலம் காலங்டு	இரண்டாம் காலங்டு	மூன்றாம் காலங்டு	நால்காம் காலங்டு	
வேளாண்மை	-7.1	-7.8	3.5	2.0	-2.2	4.1	9.8	0.8	-4.9	2.0
கைத்தொழில்கள்	-8.0	-23.0	0.5	1.5	-6.9	5.9	22.7	-1.6	-0.2	5.3
பணிகள்	2.9	-13.0	2.0	1.7	-1.6	2.9	7.3	-1.5	3.8	3.0
மொத்த உற்பத்தி	-1.9	-16.4	1.3	1.3	-3.6	4.2	12.4	-1.5	1.8	3.7

மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் தினைக்களம்

அட்டவணை 02: பணவீக்கம்

மாதம்	ஒக்டை 21	செத்தி 21	ஒத்து 21	நவை 21	திசை 21	சன் 22	பெப் 22	மாச் 22
முதன்மைப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்)	கொருவிக(2013=100)	6.0	5.7	7.6	9.9	12.1	14.2	15.1
	தேநுவிக(2013=100)	6.7	6.2	8.3	11.1	14.0	16.8	17.5
மையப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்)	கொருவிக(2013=100)	4.1	5.0	6.3	7.0	8.3	9.9	10.9
	தேநுவிக(2013=100)	4.7	4.8	7.2	8.8	10.8	12.9	14.1

மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் தினைக்களம்

அட்டவணை 03: நாணயத்துறை அபிவிருத்திகள் (தற்காலிகமானவை)

குறிகாட்டி	வெளிநின்ற தொகை (ரூ.பில்லியன்)								
	யூன் 21	யூலை 21	ஒக்ட 21	செத் 21	இத் 21	நவே 21	திசே 21	சன் 22	பெப் 22
ஒதுக்குப் பணம்	1,065	1,064	1,089	1,296	1,286	1,288	1,306	1,337	1,324
விரிந்த பணம் (M_{2b})	10,165	10,304	10,514	10,488	10,582	10,546	10,647	10,668	10,755
தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள்	(481)	(699)	(701)	(722)	(837)	(906)	(982)	(1,216)	(1,275)
தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள்	10,646	11,003	11,215	11,210	11,418	11,452	11,629	11,883	12,030
அரசிற்கான தேறிய கொடுக்கான (அ)	5,124	5,411	5,531	5,595	5,665	5,714	5,832	6,045	6,094
அரச கூட்டுத்தாபனங்களுக்கான அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளுக்கான கொடுக்கான	1,132	1,141	1,137	1,123	1,194	1,185	1,188	1,192	1,238
தனியார் துறைக்கான கொடுக்கான	6,585	6,661	6,796	6,825	6,860	6,920	6,981	7,017	7,051
விரிந்த பணம் (M_4)	12,402	12,563	12,790	12,742	12,873	12,862(a)	12,985	13,055	-

(அ) திருத்தப்பட்டது

முஸ்க: இலக்ஷக மத்திய வங்கி

அட்டவணை 04: வட்டி வீதங்கள்

வட்டி வீதம் (%)	ஒத் 21 முடிவில்	நவெ 21 முடிவில்	திசை 21 முடிவில்	சன 22 முடிவில்	பெப் 22 முடிவில்	மாச் 22 முடிவில்	2022 ஏப் 08இல் உள்ளவாறு
மத்திய வங்கியின் முக்கிய கொள்கை வட்டி வீதங்கள்							
துணைநில் வைப்பு வசதி வீதம்	5.00	5.00	5.00	5.50	5.50	6.50	13.50 (அ)
துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம்	6.00	6.00	6.00	6.50	6.50	7.50	14.50 (அ)
சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீதம்	5.93	5.92	5.95	6.48	6.48	7.49	7.49
திறநோசி உண்டியல் விளைவு வீதங்கள் (முதலாந்தரச் சந்தை)							
91-நாள்	8.43	7.53	8.16	8.63	8.61	12.92	14.12 (ஆ)
182-நாள்	8.16	8.02	8.33	8.55	8.53	12.25	15.36 (ஆ)
364-நாள்	8.18	8.16	8.24	8.55	8.53	12.28	15.69 (ஆ)
கடன்வழங்கல் வீதங்கள்							
சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதம் (வாராந்தம்)	7.82	8.00	8.61	8.52	8.99	9.85	10.44
சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதம்	9.49	9.79	9.87	10.12	10.13	-	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதம்	8.78	9.18	9.48	9.76	10.07	-	-
வைப்பு வீதங்கள்							
சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம்	4.79	4.82	4.94	5.01	5.07	5.17	-
சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம்	5.70	5.75	5.94	6.05	6.15	6.30	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம்	5.96	6.27	6.45	6.58	6.50	-	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய நிலையான வைப்பு வீதம்	6.19	6.52	6.67	6.79	6.75	-	-

(அ) 2022 ஏப்ரில் 08 அன்று முடிவடைகின்றதிலிருந்து நடைமுறைக்குவரும்.

(ஆ) 2022 ஏப்ரில் 06 அன்று நடைபெற்ற ஏலத்தின் வீதம்

மூலம்: இலங்கை மத்திய வாங்கி